



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

**முனைவர் ரா.பிரதாப்குமார்**

**மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

வழக்கு எண். SA 9107/B/19

திரு.R.சந்திரசேகரன்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/

பிரிவு அலுவலர்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

தலைமைச் செயலகம்,

சென்னை

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.R.சந்திரசேகரன் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திரு.புகழரசன், பிரிவு அலுவலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன் கீழ் 11.05.2019 தேதியிட்ட மனுவில், மத்திய அரசின் நீண்டகால கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியில் வாங்கப்பட்ட 15Watts கொண்ட LED விளக்குகள் 01.09.2014 முதல் 30.09.2017 வரை LED விளக்குகள் வாங்கப்பட்டது, அதற்கான செலவினங்களை தகவல்களாகக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், உள்ளாட்சித் துறை, தலைமை செயலகம், சென்னை அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல் ஏதும் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 19.06.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் ஏதும் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 16.09.2019 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க, பொதுத் தகவல் அலுவலர் ந.க.எண்.48383/2020/ப.ரா.3,2, நாள் 10.11.2020 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக தகவல் வழங்கப்பட்டுள்ளதாக இவ்வாணைய மின்னஞ்சலுக்கு முகவரியிட்டுள்ளார்.

6. மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்களில் ஆட்சேபனை ஏதும் இருப்பின் சட்டப்பிரிவு 18(1)-ன் கீழ் புகார் மனு தாக்கல் செய்து தனக்குரிய பரிகாரத்தை தேடிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/(ரா.பிரதாப்குமார்)  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 9107/B/19

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/  
பிரிவு அலுவலர்,  
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,  
தலைமைச் செயலகம்,  
சென்னை.

திரு.R.சந்திரசேகரன்,  
121, பாரதி தெரு,  
வீரப்பன்சத்திரம்,  
ஈரோடு மாவட்டம் - 638 004.

Copy to: File

MP/PA-19.11.20